

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

முதல் தகவல் அறிக்கை

(Under Section 154 Cr.P.C.)

(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

C

8093853

1. District : **VELLORE** PS: **VIGILANCE** Year: **2018** FIR No.: **13/18** Date: **28-12-2018**
மாவட்டம் காவல்நிலையம் **AND** ஆண்டு மு.த.அ. எண் நாள்
2. (i) Act சட்டம்: **Anti-Corruption** Sections பிரிவுகள்: **13(1)(2) & (1)(3)(2) of PC Act 1988**
(ii) Act சட்டம்: **Prevention of Corruption Act** Sections பிரிவுகள்: **PC Act 1988 and**
(iii) Act சட்டம்: **Prevention of Corruption (Amendment) Act 2018** Sections பிரிவுகள்: **13(1)(b) & (1)(3)(2) of PC (Amendment) Act 2018.**
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும்: **and 109 IPC.**
3. (a) Occurrence of Offence Day : Date from : **01-04-2008** Date to : **31-03-2013.**
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை
Time Period : Time from : — Time to : —
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
- (b) Information Received at PS. Date : **28-12-2018** Time : **0900 hrs**
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்
(c) General Diary Reference : Entry No(s) **GD Vol-II** Time : **1500 hrs and**
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் நேரம்
ON CREDIBLE INFORMATION.
4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக
5. Place of Occurrence (a) Direction and Distance from PS:
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும் **Vellore and Salem Districts**
Beat Number : (b) Address : **Residential Places of Vellore and Salem Districts.**
முறைக் காவல் எண் முகவரி
- (c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant /Informant (a) Name : **P. VIJAYAKRISHNAN** (b) Father's/ Husband's Name : **J. PICHANDI**
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : **06-06-1980** (d) Nationality : **Indian** (e) Passport No. : —
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue : **Inspector of Police**
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : **Inspector of Police** (g) Address : **Vigilance and Anti-Corruption Near Varanahapuram, Vellore - 632001.**
தொழில் முகவரி
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தான் இணைக்கவும்)
Accused ① Mr. T. Kumar s/o. Thangavel, Formerly Commissioner, Vellore City Municipal Corporation, Vellore (now under suspension)
Accused ② Mrs. K. Anulka, w/o. T. Kumar, No: 55/n. 22/10: 56/c, Meerakshi Nager, Yorkodur road, Asthampatti, Salem - 7.
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்
- On Credible Information and followed in other Procedures, therefore the case is registered. Hence the delay is caused.**

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

NIL

10. Total value of properties stolen / involved :
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு
11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு என் ஏதேனும் இருந்தால்
12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

Separate sheet
enclosed.

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Rank to take up the Investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant / Informant
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாள், நேரம்

Name: பெயர்
Rank: நிலை
No. of
V E N C , V e l l o r e ,

28-12-2018 at 15.30 hrs.

SUBMITTED:**Accused:**

A-1. Tr.T.Kumar, S/o Thangavel,
formerly Commissioner,
Vellore City Municipal
Corporation, Vellore
(Now under suspension)

A-2. Tmt.K.Amutha, W/o.T.Kumar
No.55/A-2 & No.56/5, Meenakshi
Nagar, Opp.to Central Prison,
Yerkadu Road, Asthampatti,
Salem-7.

The 1st accused was arrested in connection with a case of trap and at that time his office and house were searched and found more than Rs.10,00,000/- by way of cash and gold jewels worth about 26 sovereigns and for possession of which the accused has not properly accounted and hence his antecedents were verified by an officer the Vigilance and Anti-Corruption, Vellore and the information so far collected revealed the following facts.

It is revealed that the 1st accused Tr.T.Kumar, S/o.Thangavel entered into Government Service on 01.09.1989 as Assistant Section Officer, Municipal Administration and Water Supply Department (MA&WS Dept.,) at Chennai. Thereafter, he was promoted as Municipal Commissioner and served at various places and lastly as Commissioner, Vellore City Municipal Corporation. He is a public servant as defined U/s 2(c) of the Prevention of Corruption Act, 1988. The 2nd accused Tmt.K.Amutha is the wife of the 1st accused and she is depending on the 1st accused and is a home maker.

It is revealed that the A1 had acquired and in possession of properties and pecuniary resources disproportionate to his known sources of income and hence the check period is fixed between 01.04.2008 and 31.03.2013.

It is revealed that the A1 was in possession of properties to the tune of Rs.8,44,560/-, in his and in the name of his wife A2 as on 01.04.2008, i.e., at the commencement of the said check period and had

been in possession of properties to the tune of Rs.53,24,549/- in his and in the name A2 as 31.03.2013 i.e., at the end of the said check period.

It is revealed that the A1 received lawful sources of income (in the form of Salary, arrears, advances and allowances etc., from the Government) to the tune of Rs. 31,43,386/-, during the said check period and has incurred expenses (in the form of family expenses, EB charges, Educational expenses and other expenses) to the tune of Rs.10,47,795/-, during the said check period.

It is revealed that the likely savings of the A1 has been calculated to the tune of Rs.20,95,591/- (Rs.31,43,386/- [being the total income he earned during the check period] (less) Rs.10,47,795/- [being the total expenditure, he incurred during the check period = Rs.20,95,591/-] only as surplus fund and would have properties to the tune of Rs.20,95,591/- only during the check period, by making use of the said surplus fund Rs. Rs.20,95,591/-.

It is revealed that the A1 acquired properties and resources in his name and in the name of A2 to the tune of Rs.44,79,989/- during the said check period.

It is revealed that the A1 acquired disproportionate assets in his name and in the name of A2 to the tune of Rs.23,84,398/- (Rs.44,79,989/- [being the total assets acquired during the check period] (less) Rs.20,95,591/- [being the likely savings] = Rs.23,84,398/- [being the disproportionate assets] in excess of the possible quantum.

Thus, it is further revealed that the A1 and his wife A2 who has abetted the A1 by lending her name and facilitated the A1 to acquire pecuniary resources and properties and both A1 and A2 were found in possession during the check period between 01.04.2008 and 31.03.2013, of pecuniary resources and properties to the tune of Rs.23,84,398/- disproportionate to the known sources of income.

It is further revealed that there are grounds to reasonably suspect that the A1 and A2 are in possession of properties and pecuniary


resources which are disproportionate to their known sources of income and if a thorough investigation is made it will bring the remaining properties if any and will unearth the real facts.

The above information discloses suspicion of commission of a cognizable offence punishable U/s 13(1)(e) r/w 13(2) of the P.C. Act 1988 and Section 13(1)(b) r/w 13(2) of the Prevention of Corruption (Amendment) Act, 2018.

Hence, for the purpose of investigation, based on the credible information, and details collected so far, I am registering a case in Vellore Vigilance and Anti-Corruption Crime No.13/ 2018 U/s 13(1)(e) r/w 13(2) of the P.C. Act 1988 and Section 13(1)(b) r/w 13(2) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 against A1 and U/s 13(1)(e) r/w 13(2) of the P.C. Act 1988 r/w 109 IPC and 13(1)(b) r/w 13(2) of the Prevention of Corruption (Amendment) Act, 2018 r/w 109 IPC against A2.

The original FIR is submitted to the Hon'ble Chief Judicial Magistrate / Special Judge, Vellore and copies are sent to the officers concerned.




(P. VIJAYALAKSHMI),
Inspector of Police,
Vigilance and Anti-Corruption,
Vellore.

28/12/18